சொற்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. நடைமுறையில் அணிவகுப்பு நடைபெறும்போது, ஆங்கிலச் சொற்களே பயன் படுத்தப்படுகின்றன.

T.IRU K. VINAYAKAM : Sir, whereas ther was a controversy over these command words, whertas our Government has given up training of National Cadets on this principal and whereas now the Government has struck upon some compromise formula in this matter, what exactly is the compromise formula and is this compromise formula conducive to the recruitment of our men in the Army?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, இந்தியிலே கட்டளைச் சொற்கள் இருக்கக் கூடாது என்று சொன்னோம். அவர்கள் முதலிலே அதை ஏற்க மறுத்தார்கள். மத்திய சர்க்காருக்கும், மாநில சர்க்காருக்கும் கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. அதன் பிறகு, தமிழக முதல் அமைச்சர், இந்திய அரசு போக்குவரத்து அமைச்சரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி, கட்டளைச் சொற்கள் ஆங்கிலத்தில் இருக்கலாம் என்றும் செய்யப் பட்டது. அது 100, 150 சொற்கள் இருக்கலாம். அதற்கு ஈக்விவ லண்ட் இந்திச் சொற்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. அதில் இந்தி இலக்கணம், இலக்கியம் கிடையாது. என்னென்ன கட்ட ளைக்கு என்னென்ன இந்திச் சொற்கள் என்பதை தெரிந்துகொள்ள வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது. பாட வகுப்புக்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் நடைபெறுகின்றன. அகில இந்திய அளவில் வேலைக்குப் போகும்போது, தேர்ந்தெடுக்கப்படும் போது, இந்திச் சொற்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லா விட்டால் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகும். ஒன்றரை, இரண்டு ஆண்டுகாலம் தேசிய மாணவர் பயிற்சி இல்லாமல் இருந் தும்கூட, நம் மாணவர்கள் 40 நாள் பயிற்சியில் இரண்டு பரிசுகளை நம்முடைய படையினர் பெற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் போர்ப் படையில் சேரும்போது, இடைஞ்சலாக இருக்குமா என்று கேட்டார்கள். அத்தகைய இடைஞ்சல் இருக் காது. எல்லோருக்கும் விதிக்கப்படும் திறமை அடிப்படையில் இவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

Separate building for Girls High School at Tiruttani.

* 474. *Q.*—THIRU K. VINAYAKAM : Will the Hon. the Minister for Education and Health be pleased to state—

(*a*) whether there are any proposals with the Government to construct a separate building for Girls High School at Tiruttani, Chingleput District; and

(*b*) if so, the estimate therefor?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : (அ) இல்லை.

(இ) இக்கேள்விக்கு இடமில்லை.

1970 மார்ச் 21]

திரு. கே. விநாயகம் : தலைவர் அவர்களே, திருத்தணியிலே பெண்கள் உயர்தரக் கல்விக்காக அங்குள்ள பொதுமக்கள் பணத்தைக் கொடுத்து, நிலத்தை வாங்கி எஜுகேஷன் டிபார்ட்மெண்டிடம் ஒப்படைத்திருப்பது அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா? எஜுகேஷன் டிபார்ட்மென்ட் அதற்கு கட்டிடம் கட்டுவதற்காக ஒரு எஸ்டிமேட் தயாரித்திருந்துங்கூட, பணத்தைச் செலவு செய்து கட்டிடம் கட்டவில்லையென்பது தெரியுமா? என்ன காரணம்?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, திருத்தணியில் 2.68 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் ஊராட்சி ஒன்றியத்தால் வாங்கப்பட்டு, அரசுக்கு அளிக்க முன்வந்திருக்கிறது. அந்த நிலம் வாங்கப்பட்ட விவரங்களைக் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரை ஓர் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அரசு கேட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, கல்வி இயக்குநர் கட்டிடம் கட்டுவதற்கான திட்டத்தை அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பி வைக்கப்பட்ட பிறகு கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.

Sri Ramakrishna Mission schools in City.

* 475.*Q.*—THIRU G. GOMATHYSANKARA DIKSHIDAR : Will the Hon. the Minister for Education and Health be pleased to state—

(*a*) whether a number of schools of the Sri Ramakrishna Mission have been upgraded from this year in Madras City; and

(*b*) if so, the details thereof ?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : (அ) & (இ) : சென்னை நகரத்தில் ராமகிருஷ்ண மிஷன் நிர்வாகத்திலுள்ள ஒரு நடுத்தரப் பள்ளி மட்டும் இவ்வருடம் உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் அரிசனங்களுக்காக பஸ் கம்பெனி

* 476 வினு—**திரு. பி. எஸ். மணியன் :** மாண்புமிகு வேளாண்மை, அரிசனநல அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுவுக்கு விடையளிப்பாரா —

மதுரை மாவட்டத்தில் அரிசன மக்கள், பின்தங்கிய வகுப்பினரின் பங்குத் தொகையுடன் புதிய பஸ் கம்பெனி துவக்கும் திட்டம் அரசின் பரிசீலனையிலிருக்கிறதா?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : இல்லை, மதுரை மாவட்டத்தில் இதற்கு முன்பே அரிசனங்களுக்காக அவர்களாலேயே அவர்களுடைய பங்குத் தொகையைக் கொண்டு பஸ் கம்பெனி ஒன்று துவக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

திரு. பி. எஸ். மணியன் : தலைவர் அவர்களே, இந்த பஸ் கம்பெனி லாபத்தில் ஓடுகிறதா? லாபத்தில் ஓடினால் இதுபோல மற்ற மாவட்டங்களிலும் அரிசனமக்கள் பின்தங்கிய வகுப்பினரின் பங்குத் தொகையிலே கூட்டுறவு முறையிலே பஸ் கம்பெனி துவங்க அரசு உதவி செய்யுமா?